

செப்டம்பர் - 03

TNPSC துளிகள்

- ❖ மூன்று நாள் சர்வதேச சிற்றுண்டித் திருவிழாவானது ஹைதராபாத்தில் "கலாச்சார மொழி இந்திய இணைப்பு" எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
- ❖ ராகவேந்திர சிங் எழுதிய "இந்தியாவின் இழந்த எல்லைப் பகுதி - பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கதை" என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு செய்திகள்

கீழடியில் பழங்கால செங்கல் தொட்டி

- ❖ சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் நடந்த ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தொல்பொருள் ஆய்வாளர்களால் செங்கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- ❖ இந்த அகழ்வாராய்ச்சியானது மாநில தொல்பொருள் துறையால் நடத்தப்படுகிறது.
- ❖ 3 முதல் 4 அடி நீளமும் சுமார் 2.5 அடி அகலமும் இரண்டு மீட்டர் ஆழமும் கொண்ட இந்தத் தொட்டியானது செங்கல்லினால் ஆன தரையையும் கொண்டது.



- ❖ 2015 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் நடைபெற்ற இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொட்டியின் கட்டமைப்புகளையே இதுவும் கொண்டுள்ளது.
- ❖ இவற்றில் பல தொட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

தேசியச் செய்திகள்

வாக்காளர்கள் சரிபார்ப்புத் திட்டம்

- ❖ வாக்காளர்கள் சரிபார்ப்புத் திட்டம் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
- ❖ வாக்காளர் பட்டியலைப் பிழையில்லாமல் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
- ❖ இது அக்டோபர் 15 ஆம் தேதி வரை தொடரும்.

- ❖ இதில் குடிமக்கள் தங்களது சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை டிஜிதலாக்கரிவிருந்து சமர்ப்பிக்கவும் அனுமதிக்கப் படுவர்.

ELECTORS VERIFICATION PROGRAMME

For any Corrections In Electoral Roll Come Forward and Authenticate Your Details Through

NVSP Portal (www.nvsp.in)

"Voter Helpline" Mobile App

Common Service Centres CSC

Voter Facilitation Centre at ERO Office

1950 (Toll Free-Voters Helpline) for Persons with Disability (PwD)

1950 

Date SEPTEMBER 01 to 30 2019

With the following Documents	
Passport	Bank Pass Book
Driving License	PAN Card
Aadhar Card	Farmers Identity Card
Ration Card	Smart Card issued by RGI under NPR
Identity Card-Government / Semi Government Officials	Latest Water / Telephone / Electricity / Gas connection bill

அங்கிகார் பிரச்சாரம்

- ❖ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது அங்கிகார் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- ❖ இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) பயனாளிகளை மற்ற மத்திய அரசின் திட்டங்களான உஜ்வாலா மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
- ❖ அங்கிகார் ஆனது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (நகர்ப்புறம்) அனைத்துப் பயனாளிகளையும் படிப்படியாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



- ❖ மேலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது இந்தியாவின் எளிதில் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளின் அட்லஸ் எனும் மின்னணு கல்வியையும்



தொடங்கியுள்ளது.

- ❖ இது இயற்கைப் பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் வழங்கும் ஒரு தனித்துவமான பாடமாகும். மேலும் இது பல்வேறு அபாயங்களினால் எளிதில் பாதிப்படையக் கூடிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.

இந்தியா - கானா வெளியுறவு அலுவலக ஆலோசனைகள்

- ❖ முதலாவது இந்தியா-கானா நாடுகளின் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் கடந்த ஆகஸ்ட் 28 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
- ❖ இந்தியக் குடியரசுத் தலைவர் ஜூன் 2016ல் கானாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
- ❖ சர்வதேச சூரியஒளிக் கூட்டிணைவின் தொடக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கானா நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
- ❖ வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டுக் கூட்டாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, மக்கள் தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மத்திய நேரடி வரி வாரியம் - சிறப்புப் பிரிவு

- ❖ ஏஞ்சல் வரி மற்றும் இதர வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான தொழில் தொடக்கங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட சிறப்புப் பிரிவின் உருவாக்கத்தை மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.
- ❖ இந்தப் பிரிவானது வருமான வரி மற்றும் கணினிமயமாக்கல் குழுவின் உறுப்பினர் தலைமையில் செயல்படும்.
- ❖ வருமான வரிச் சட்டம்-1961 இன் நிர்வாகம் தொடர்பாக தொழில் தொடக்கங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் இந்த பிரிவு செயல்படும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீடு

- ❖ வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் வேளாண் ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத் துறையானது, பல்வேறு தோட்டக் கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
- ❖ இது பல்வேறு மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற மூல நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- ❖ இந்த அறிக்கையின்படி, தோட்டக்கலைப் பயிர்கள் விளைவிக்கப்படும் பரப்பளவு அதே அளவில் உள்ளது.

Flat performance (in million tonnes)								
	2017-18 (Final)	2018-19 (3 rd Estimates)		2017-18 (Final)	2018-19 (3 rd Estimates)		2017-18 (Final)	2018-19 (3 rd Estimates)
Veg crops			Fruit crops			Plantation and spices crops		
Potato	51.31	53.03	Banana	30.81	31.75	Coconut	16.41	14.75
Onions	23.26	23.49	Mango	21.82	20.8	Areca nut	0.83	0.85
Tomato	19.76	19.40	Citrus crops	12.55	13.2	Cashewnut	0.82	0.74
Brinjal	12.8	12.66	Papaya	5.99	5.98	Turmeric	1.13	0.93*
Cabbage	9.04	9.10	Pomegranate	2.85	3.03	Ginger	1.12	1.85**
Cauliflower	8.67	9.10	Apple	2.33	2.50	Garlic	1.61	2.84
Okra	6.10	6.17	Total^A	97.36	98.58	Cardamom	0.028	0.022
Total^A	184.39	185.88	Total^A	97.36	98.58	Total horticultural production	311.71	313.85

^AIncluding others *Dry turmeric ** Fresh ginger

மாநிலச் செய்திகள்

AB-MGRSBY சுகாதார காப்பீட்டு திட்டம் - ராஜஸ்தான்

- ❖ ராஜஸ்தான் அரசானது 'ஆயுஷ்மான் பாரத்-மகாத்மா காந்தி ராஜஸ்தான் ஸ்வஸ்திய பீமா யோஜ்னா' (AB-MGRSBY/ Ayushman Bharat Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojana) என்ற புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- ❖ இது செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- ❖ இது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில அரசின் பாமாஷா ஸ்வஸ்திய பீமா யோஜ்னா ஆகியவற்றை இணைத்த பின்னர் செயல்படுத்தப்படும்.

கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான மசோதா

- ❖ ஒரு புதிய மதத்தை ஏற்றுக் கொள்வது எனும் "ஒரே நோக்கத்திற்காக" கட்டாயமாகவோ, தூண்டுதலின் பேரிலோ திருமணங்களின் மூலமாகவோ மதம் மாற்றுவதைத் தடுப்பதற்கான ஒரு மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

Himachal Pradesh Passes Bill Against 'Forced Conversion'

The Bill Prohibits Conversion By Force, Undue Influence, Coercion, Marriage Or Any Fraudulent Means.

Any Marriage For The Sole Purpose Of Conversion Will Also Be Declared Null And Void Under Section 5 Of The Bill

- ❖ இந்த மசோதா இமாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் - 2006 என்ற சட்டத்தை ரத்து செய்தது.
- ❖ இந்தப் புதிய மசோதாவின் படி, தலித்துகள், பெண்கள் அல்லது சிறார்கள்



மதமாற்றம் செய்தால் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

நமஸ்தே பசிபிக்

- ❖ நமஸ்தே பசிபிக் என்பது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் பப்புவா நியூ கினியாவின் உயர் ஆணையர்களால் கூட்டாக இணைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.
- ❖ நமஸ்தே பசிபிக்கின் இரண்டாம் பதிப்பு நியூசிலாந்து உயர் ஆணையரின் இல்லத்தில் நடத்தப்பட்டது.
- ❖ இந்நிகழ்வானது நியூசிலாந்தின் உயர் ஆணையரான ஜோனா கெம்ப்கெர்ஸின் சிந்தனையால் உருவானதாகும்.
- ❖ நமஸ்தே பசிபிக் நிகழ்வானது பசிபிக் கலாச்சாரத்தை இந்தியாவுக்கு வழங்கியது.

அக்வா அக்வாரியா இந்தியா 2019

- ❖ அக்வா அக்வாரியா இந்தியா 2019 ஐ (நீர்வாழ் உயிரின கண்காட்சி) ஹைதராபாத்தில் துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
- ❖ இதைக் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
- ❖ இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.
- ❖ இதன் கருத்துரு : "இந்தியாவின் உள்நாட்டிற்குள் நீலப் புரட்சியை எடுத்துச் செல்லுதல்" என்பதாகும்.
- ❖ மேலும் உள்நாட்டு "முத்து" வகையான ஆர்ட்டெமியாவையும் துணைக் குடியரசுத் தலைவர் அறிமுகப்படுத்தினார்
- ❖ இதை இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பிற்கான ராஜீவ் காந்தி மையம் உருவாக்கியுள்ளது.
- ❖ இந்த நிகழ்வின் போது புலி இறால் வளர்ப்பு மற்றும் அதன் ஏற்றுமதி ஆகியன ஊக்குவிக்கப்பட்டது.
- ❖ இந்தியாவின் கடல் உணவுத் தொழில் துறையானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தித் துறையாகும்.
- ❖ இந்தியாவானது அமெரிக்காவிற்கு அதிக அளவில் இறால்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்திலும் ஐரோப்பாவிற்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் ஐப்பானுக்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- ❖ இந்தியாவின் மொத்த கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 52 சதவீத அளவிற்கு மீன் வளர்ப்பு பங்களிக்கிறது.



ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையம் (ஆர்.ஜி.சி.ஏ)

- ❖ ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையமானது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஆகும்.
- ❖ கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
- ❖ இது நீடித்த கலாச்சார தொழில்நுட்பங்கள் மூலம் இந்திய கடல்சார் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

மூத்த மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்

- ❖ 25 வது மூத்த மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
- ❖ கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள மாநிலத்தின் பழமையான நகரமான பசிகாட்டில் இந்த போட்டி நடைபெறும்.

SAFF U-15 கால்பந்து


- ❖ இந்தியாவின் 15 வயதிற்குட்பட்டோர் அணியானது நேபாள அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி SAFF U-15 பட்டத்தை வென்றது.
- ❖ 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முந்தைய வெற்றிகளுக்குப் பிறகு இந்தியா மூன்றாவது முறையாக இந்தப் பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளது.
- ❖ முந்தைய இரண்டு வெற்றிகளும் நேபாளத்திற்கு எதிரானவையே ஆகும்.
- ❖ இப்போட்டியில் ஸ்ரீதர்த் நோங்மெய்கபம் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.



இதரச் செய்திகள்

இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு

- ❖ இந்திய ரயில்வேயின் வரலாறு குறித்த இந்த புதிய புத்தகமானது 1830களில் இருந்து புதிய அதிவேக ரயில் 18 வரையிலான இந்திய ரயில்வேயின் பயணம் பற்றி விளக்குகிறது.
- ❖ "இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு" என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராஜேந்திர பி அக்லேகர் எழுதியுள்ளார்.
- ❖ இந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை பிரபல பத்திரிகையாளரான மார்க் டல்லி எழுதியுள்ளார்.



உலகளாவிய மகிழ்ச்சி ஆய்வு

- ❖ 28 சர்வதேச சந்தை நாடுகளில் உலகளாவிய மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
- ❖ உலகளாவிய மகிழ்ச்சி ஆய்வானது இந்த 28 நாடுகள் ஒவ்வொன்றிலும் 1000க்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்தது.



- ❖ இந்தியாவில் பதிலளித்த 77%க்கும் மேற்பட்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
- ❖ ஆனால், 2018 இல் 83% ஆக இருந்த இதில் 6% வீழ்ச்சி ஏற்பட்டு 2019ல் அது 77 சதவீதமாக உள்ளது.
- ❖ தரவரிசை பின்வருமாறு
 - 1) ஆஸ்திரேலியா மற்றும் கனடா
 - 2) சீனா
 - 3) கிரேட் பிரித்தானியா
 - 4) பிரான்ஸ்
 - 5) அமெரிக்கா
 - 6) சவுதி அரேபியா
 - 7) ஜெர்மனி
 - 8) இந்தியா
- ❖ ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை பட்டியலில் கடைசியில் உள்ளன.

